9th November 1966]

திரு. டி. கார்ச்சா கவுடர் : சார், இந்தத் திட்டம் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. பூ. கக்கன் : எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்பதற்கான தகவல் என்னிடம் இப்பொழுது இல்லை.

மின் இறைவைப் பாசனம்

* 552 கேள்வி.—**திரு. ஆ. கு. சுப்பையா** : கனம் உள்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) தஞ்சை மாவட்டத்தில் மின் இறைவைப் பாசன திட்டம் எத்தனை போடப்பட்டது?

(இ) எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன? தாலூகா வாரியாக?

கனம் திரு. பூ. கக்கன் : (அ) 17 (பதினேழு மட்டும்).

(இ) திருத்துறைப்பூண்டி வட்டத்தில் பரிசிலனை செய்யப்பட்ட 14 (பதினான்கு) மின் இறைவைப்பாசனத் திட்டங்களில், கீழ்க்கண்ட 7 (ஏழு) திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இயங்கி வருகின்றன :—

(1) ஆய்மூர்.

(2) பாமணிமுள்ளியாறு.

(3) தேவம்பாள்பட்டினம்.

(4) முள்ளியாறுமின் இறைவைப்பாசனம்.

(5) ஆயக்காரம்பலம்.

(6) வளவனாறு.

(7) தென்நடாறு.

திரு. மா. தண்டாயுதபாணி : அமைச்சர் அவர்கள் கூறிய பதிலில், பாமணியாற்றில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். அது இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இனியாவது துரிதமாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் ஆவன செய்யுமா?

கனம் திரு. பூ. கக்கன் : பாமணிமுள்ளியாற்றுத் திட்டத்திற்கு 1,75,000 ரூபாய் செலவு செய்து, 217 ஏக்கர் நிலம் நன்மை அடைந்திருக்கிறது.

திரு. கோ. சி. மணி : அரசாங்கம், தஞ்சை மாவட்டத்தில் இந்த மின் இறைவைப் பாசனத் திட்டம் எந்த எந்த இடங்களில், எத்தனை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை சர்வே செய்து முன்பே விவரங்கள் சேகரித்து வைத்திருக்கிறதா?

THE HON. SRI P. KAKKAN : Seventeen pumping schemes have been taken up under the Minor Irrigation Programme.

[9th November 1966

கனம் சபாநாயகர் : ஸர்வே பண்ணி, எவ்வளவு தான் வைக்கலாம் என்பதற்கான விவரங்களை முன்கூட்டியே அரசாங்கம் சேகரித்து வைத்திருக்கிறதா என்று கனம் அங்கத்தினர் கேட்கிறார்.

கனம் திரு. பூ. கக்கன் : திருத்துறைப்பூண்டி, நாகைப்பட்டினம், ஓரத்தநாடு ஆகிய பகுதிகளில்தான் வைக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

விடுதி கமிட்டி

*553 கேள்வி.—திரு. ஆ. கு. சுப்பையா : கனம் உள்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி தாலூகா, மன்னார்குடி அரசினர் மாணவிகள் விடுதிக்கு விடுதி கமிட்டி அமைக்கப்பட்டதா ?

(இ) ஆம் எனில், அக்கமிட்டியில் அங்கம் வகிப்பவர்கள் பற்றிய விபரம் மேஜை மீது வைக்கப்படுமா ?

கனம் திரு. பூ. கக்கன் : (அ) ஆம்.

(இ) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள்—

அலுவல் முறையில் உறுப்பினர்கள்.

1. சகோதரி மேரி என்வாயிலேட், தலைமை ஆசிரியை, புனிதர் ஜோஸப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மன்னார்குடி.

2. பள்ளித்துணை இன்ஸ்பெக்டர், மன்னார்குடி.

அரசுப் பணியாளர் அல்லாதார்

1. ஸ்ரீமதி ஹம்சவல்லி, தலைவி, மாதர் சங்கம், அரவத்தூர்.

2. ஸ்ரீ அம்பிகாபதி, எம்.எல்.ஏ., எக்கல், இடும்பவனம் அஞ்சல் திருத்துறைப்பூண்டி தாலூகா.

3. ஸ்ரீ பரமசிவ செம்மதார், கான்ட்ராக்டர், மன்னார்குடி.

அரிசன கிறிஸ்துவர்கள்

*554 கேள்வி.—திரு. கோ. சி. மணி : கனம் உள்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

இந்து ஹரிஜனங்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகள் யாவும் கிறிஸ்தவ ஹரிஜனங்களுக்கும் வழங்கும் வகையில் சட்டம் செய்யும் உத்தேசம் அரசாங்கத்துக்கு உண்டா ?

கனம் திரு. பூ. கக்கன் : கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஹரிஜனங்களுக்கு எந்தச் சலுகைகள் மறுக்கப்பட்டன என்பதைக் கனம் உறுப்பினர் குறிப்பிடவில்லை.